சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட இச்சட்ட வரைவினை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

தற்காலிகத் தலைவர் : மன்றத்தின் முன்உள்ள கேள்வி :

"சட்டப் பேரவையால் நிறைவேற்றப்பட்ட, தமிழ்நாடு 1972-ஆம் ஆண்டு விவசாயிகள் கடன் நிவாரண (திருத்த) சட்ட முன்வடிவு (சட்டப் பேரவை சட்ட முன்வடிவு எண் 22/1972) ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

தீர்மானம், மன்றத்தின் முடிவிற்கு விடப்பட்டு, நிறைவேற்றப் பட்டது-. சட்ட முன்வடிவு, பிரிவு வாரியாக, ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பிரிவுகள் 2 முதல் 25 வரை மன்றத்தின் முடிவுக்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டன. பிரிவு 1, நெடுந்தலைப்பு, முகப் புரை ஆகியவை மன்றத்தின் முடிவிற்கு விடப்பட்டு, நிறைவேற்றப் பட்டன.

மாண்புமிகு திரு. ஓ. பி. இராமன் : தலைவர் அவர்களே, "சட்டப் பேரவையால் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு 1972-ஆம் ஆண்டு விவசாயிகள் கடன் நிவாரண (திருத்த) சட்ட முன்வடிவு (சட்டப் பேரவை சட்ட முன்வடிவு எண் 22/1972) நிறைவேற்றப்பட வேண்டும்" என்று முன்மொழிகிறேன்.

தற்காலிகத் தலைவர் : மன்றத்தின் முன்உள்ள கேள்வி :

"சட்டப் பேரவையால் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு 1972-ம் ஆண்டு விவசாயிகள் கடன் நிவாரண (திருத்த) சட்ட முன் வடிவு (சட்டப் பேரவை சட்ட முன்வடிவு எண் 22/1972) நிறை வேற்றப்படவேண்டும்":

தீர்மானம், மன்றத்தின் முடிவுக்கு விடப்பட்டு, நிறைவேற்றப் பட்டது.

(3) தமிழ்நாடு 1972-ஆம் ஆண்டு ஆயத் தீர்வை (திருத்த) சட்ட முன் வடிவு (சட்டப் பேரவை சட்ட முன்வடிவு எண் 42/1972).

மாண்புமிகு திரு. செ. மாதவன் : தலைவர் அவர்களே, "சட்டப் பேரவையால் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு 1972 ஆம் ஆண்டு ஆயத் தீர்வை (திருத்த) சட்ட முன்வடிவு @ (சட்டப் பேரவை சட்ட முன்வடிவு எண் 42/1972) ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்" என்று முன்மொழிகிறேன்.

@ 244—249-ம் பக்கங்களில் இணைப்பு VI ஆக அச்சிடப்பட்டுள்ளது.

மதுவிலக்கை எடுத்ததற்குப் பின்னாலும், நாம் இந்த ஆய்வுத் திருத்தச் சட்டம் (எக்ஸைஸ்) சட்டத்தை நிறைவேற்றினோம். அந்தச் சட்டத்தின் மூலமாக, அமுல் நடத்துகிறபோது, சில சிக்கல்கள் நிர்வாகம் சந்திக்க நேர்ந்தது. அதிலே முக்கியமாக, இந்தச் சட்டத்தை மீறி, அனுமதிக்கு அப்பாற்பட்ட சில செயல்கள் நடக்கும்போது, அதை தண்டிப்பதற்கு நம்மிடத்திலே உள்ள, அந்தச் சட்டத்தில் உள்ள அதிகாரங்கள் போதிய அளவில் இல்லை என்பதும், நீதி மன்றத்திற்குள் செல்லும்போது, குறைந்த அளவிலே தண்டனை பெற்று, தப்பித்துக்கொள்கின்ற வாய்ப்பும், தொடர்ந்து அந்தக் குற்றத்தைச் செய்தவர்களைக் கடுமையாக தண்டிக்க வாய்ப்பு இல்லாத ஒரு நிலையும், அபராதம் மட்டும் செலுத்திவிட்டு, தப்பித்து விடுகின்ற நிலையும் ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சிக்கல்களை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு, இப்போது உள்ள சட்டத்திலுள்ள சில விதிகளைக் கடுமையாக ஆக்கி, இந்த வழக்குகளை நீதிமன்றத்தில் விரிவாக நடத்த முடிவுசெய்யும் தன்மையிலே, அபராதம், தண்டனை இரண்டையும் சேர்த்துப் போடும் ஒரு வாய்ப்பும், குறைந்த அளவுக்கு இவ்வளவுதான் தண்டனை, அதற்குக் குறைவாகப் போடக் கூடாது என்ற ஒரு வழி வகுக்கவும் செய்கின்ற இந்த மசோதாவில் அத்தகைய ஷரத்துக்கள் அடங்கி இருக்கின்றன. ஆகவே, இந்த மசோதாவை நிறைவேற்றித் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

தற்காலிகத் தலைவர்: மன்றத்தின் முன் உள்ள கேள்வி:

"சட்டப் பேரவையால் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு 1972 ஆம் ஆண்டு ஆயத் தீர்வை (திருத்த) சட்ட முன்வடிவு (சட்டப் பேரவை சட்ட முன்வடிவு எண் 42/1972) ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்".

தீர்மானம், மன்றத்தின் முடிவிற்கு விடப்பட்டு, நிறைவேற்றப் பட்டது. சட்ட முன்வடிவு பிரிவு வாரியாக, ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

பிரிவுகள் 2 முதல் 12 வரை, மன்றத்தின் முடிவிற்கு விடப்பட்டு, நிறைவேற்றப்பட்டன.

பிரிவு 1, நெடுந் தலைப்பு, முகப்புரை ஆகியவை மன்றத்தின் முடிவிற்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

1972 ஆகஸ்ட் 24] [திரு. செ. மாதவன்]

மாண்புமிகு திரு. செ. மாதவன் : தலைவரவர்களே,

"சட்டப் பேரவையால் நிறைவேற்றப்பட்ட தமிழ் நாடு 1972 ஆம் ஆண்டு ஆயத் தீர்வை (திருத்த) சட்ட முன்வடிவு (சட்டப் பேரவை சட்ட முன்வடிவு எண் 42/1972) நிறைவேற்றப்பட வேண்டும்"

என்று முன்மொழிகிறேன்.

தற்காலிகத் தலைவர் : மன்றத்தின் முன் உள்ள கேள்வி :

"சட்டப் பேரவையால் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு 1972 ஆம் ஆண்டு ஆயத் தீர்வை (திருத்த) சட்ட முன்வடிவு (சட்டப் பேரவை சட்ட முன்வடிவு எண் 42/1972) நிறைவேற்றப்பட வேண்டும்".

தீர்மானம், மன்றத்தின் முடிவிற்கு விடப்பட்டு, நிறைவேற்றப் பட்டது.

(4) தமிழ் நாடு 1972-ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சி (திருத்த) சட்ட முன்வடிவு (சட்டப் பேரவை சட்ட முன்வடிவு எண் 25/1972).

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன் : தலைவரவர்களே, "சட்டப் பேரவையால் நிறைவேற்றப்பட்ட 1972 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சித் (திருத்த) சட்ட முன்வடிவு @ (சட்டப் பேரவை சட்ட முன்வடிவு எண் 25/1972) ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்" என்று முன் மொழிகிறேன்.

தமிழ்நாடு 1920 ஆம் ஆண்டு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் V /1920) விதித் துறைகளின் கீழ் 1969 ஏப்ரலில் நடைபெற்ற தேர்தலில் மதுரை மாநகராட்சி மன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவிக் காலம் 28—4—1969 நண்பகல் தொடங்கி 3 ஆண்டுகளாகும். 1971 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சிச் சட்டத்தினுல் மதுரை நகராட்சி 1—5—1971-லிருந்து மாநகராட்சியாக அமைக்கப்பட்ட போது, மதுரை நகராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1—5—1971-ல் உறுப்பினர்களாக இருந்தவர்கள் அவர்கள் நகராட்சி மன்றத்தில் உறுப்பினர்களாக எந்த நாள் வரை பதவி வகித்திருந்திருப்பார்களோ அதுவரையில் மாநகராட்சி மன்ற

@ 249—250-ம் பக்கங்களில் இணைப்பு VII ஆக அச்சிடப்பட்டுள்ளது.